

February 12, 2025

Bombay Stock Exchange Limited
New Trading Ring,
Rotunda Building, P J Towers, Dalal
Street, Fort Mumbai-400001
Scrip Code: 500097

National Stock Exchange of India Limited
"Exchange Plaza", Plot No. C-1, Block G
Bandra – Kurla Complex, Bandra (East),
Mumbai – 400 051
Symbol: DALMIASUG

Sub: Newspaper Advertisement

Ref: Regulation 30 and 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

Dear Sir(s),

Pursuant to the Regulation 30 and 47 of SEBI Listing Regulations, please find attached copies of newspaper advertisement of Un-Audited Financial Results of the Company for the quarter and nine months ended December 31, 2024, published in Financial Express and Dinamani today i.e., February 12, 2025.

The same is also placed on the website of the Company at www.dalmiasugar.com.

Kindly take the same on records.

Thanking you,

Yours faithfully,

For **Dalmia Bharat Sugar and Industries Limited**

PANKAJ
RASTOGI

Digitally signed by
PANKAJ RASTOGI
Date: 2025.02.12 11:36:06
+05'30'

Pankaj Rastogi

Whole-time Director & CEO

DIN: 10452835

Dalmia Bharat Sugar and Industries Limited

4th Floor, Hansalaya Building, 15 Barakhamba Road, New Delhi – 110001, Delhi, India

T + 91 11 23465100 W www.dalmiasugar.com CIN: L15100TN1951PLC000640

Registered Office: Dalmiapuram, District Tiruchirapalli – 621651, Tamil Nadu, India

A **Dalmia Bharat Group** company, www.dalmiabharat.com

FINANCIAL EXPRESS

Malabar Regional Co-operative Milk Producers' Union Ltd.
H.O. Perungudi, Kuvempuram, Kottikkal 673711, Kerala
Phone: 0964502103, 9446117171. Web: www.malabarmlu.com
Email: producer@malabarmlu.com

EXTENDERS ARE INVITED
MRU/PROD/2024-25 11.02.2025

- For the supply of Heat Shrink PVC Sleeves for Kattimoru and Milk PET bottles. (Tender ID: 2025_KCMF_736853_1)
- For the Manufacturing, Packing and Supply of Instant Butter Idiyappam and Instant Ghee Upma to MIDCOPL Ltd. (Tender ID: 2025_KCMF_739344_1)

Last Date of submission: 28.02.2025
For more details, visit: www.malabarmlu.com, www.tenders.kerala.gov.in (ad-) Managing Director

INDIAN INSTITUTE OF TECHNOLOGY INDORE
NOTICE INVITING TENDER
Online tenders are invited on behalf of the, IIT Indore for the following items:

Sr. No.	Description	Last Date of Submission of Bid
1	Supply and installation of LCHRMS (Liquid Chromatography - High Resolution Mass Spectrometry)	18.02.2025 (upto 03:00 PM)
2	Supply, Installation & Commissioning of High-field and Ultra Low-temperature Crystal based Physical Properties Measurement System.	27.02.2025 (upto 03:00 PM)
3	Procurement of High Resolution Transmission Electron Microscope (HRTEM)	17.02.2025 (upto 03:00 PM)
4	Procurement of TEM Sample Preparation Equipments	17.02.2025 (upto 03:00 PM)
5	Procurement of Carbon Cooler	17.02.2025 (upto 03:00 PM)
6	Dining & Catering Services at IIT Indore	03.01.2025 (upto 03:00 PM)

Prospective bidders are also requested to visit the institute's website http://mms.iit.ac.in/main/mms_tenders regularly for the latest updates on the above tenders. **REGISTRAR**

BSNL
Communications
Bharat Sanchar Nigam Limited
(A Government of India Enterprise)
CIN No. U74999DL2600G0107729
Regd. & Corporate Office: Bharat Sanchar Bhawan, H. C. Mathur Lane, Jangpoh, New Delhi-110001
Website: www.bsnl.co.in

NOTICE
Pursuant to Regulation 6(7) read with regulation 50(1) of the SEBI (Listing Obligation and Disclosure Requirement) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, the 14th day of February, 2025 at the registered office of the Company situated at Bharat Sanchar Bhawan, HCM Lane, Jangpoh, New Delhi-110001, inter-alia to consider, approve and take on record, the financial results of the company for the quarter ended on 31st December 2024. The details of the said meeting are also available on the website of the Company www.bsnl.co.in and on the website of the stock exchange www.bseindia.com.

For and on behalf of
BHARAT SANCHAR NIGAM LIMITED
Sd/-
(J.P. Chowdhary)
Place: New Delhi
Date: 3rd February, 2025
Company Secretary & GM (L)

Schneider Electric
Infrastructure Limited
Registered Office: Milestone 87, Vadodara-Halol Highway, Village Kotambi, Post office Jarod, Vadodara - 391510, Gujarat, India
Corporate Office: 9th Floor, DLF Building No. 10 Tower C, DLF Cyber City Phase II, Gurugram - 122002, Haryana, India, Tel : +91 124 3940400; Fax : +91 124 4222036; Website: <https://infra-in.se.com/>; CIN : L31900GJ2011PLC064420

STATEMENT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED ON DECEMBER 31, 2024

The Financial Results were reviewed by Audit Committee and approved by the Board of Directors at their meeting held on February 11, 2025.

The Results along with Limited Review Report have been posted on the Company's Website at: <https://infra-in.se.com/en/investor/annual-reports-financials.jsp> and can be accessed by scanning the QR Code.

By Order of the Board,
For Schneider Electric Infrastructure Limited
Sd/-
Udal Singh
Managing Director & CEO
DIN : 10311583

Place : Gurugram
Date : February 11, 2025

Indian Express
The Indian Express.
For the Indian Intelligent.

The Indian Express
JOURNALISM OF COURAGE

I look at every side before taking a side.
Inform your opinion with insightful perspectives.

Place : Kolkata
Dated : 11th February, 2025
financial.exp@ep.in

Kirloskar Oil Engines
Better power for a limitless tomorrow
India's largest fleet of CPCB IV+ compliant gensets

Scan this QR code for full standalone and consolidated financial results for the quarter and nine months ending 31st December 2024

Kirloskar Oil Engines Limited
A Kirloskar Group Company
Registered Office: Laxmanrao Kirloskar Road, Khadi, Pune - 411 003
CIN: L29100PN2009PLC33351

Place: Pune
Date: 11th February 2025
Email: investors@kirloskar.com
Website: www.kirloskaroilengines.com
Tel: +91 20 2581 0341
Fax: +91 20 2581 3208, 2581 0209

*Mark bearing word "Kirloskar" in any form as a suffix or prefix is owned by Kirloskar Proprietary Ltd. and Kirloskar Oil Engines Ltd. is the Permitted User.

EXTRACT OF STANDALONE AND CONSOLIDATED UNAUDITED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDING 31ST DECEMBER 2024

(₹ in Crores)

Sr. No.	Particulars	Standalone			Consolidated		
		Quarter Ending	Nine Months Ending	Quarter Ending	Quarter Ending	Nine Months Ending	Quarter Ending
		31-12-2024	31-12-2023	31-12-2024	31-12-2024	31-12-2023	31-12-2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited
1	Total Income from Operations	1,163.80	1,135.19	3,700.86	1,453.70	1,391.30	4,596.24
2	Net Profit / (Loss) for the period (before tax and Exceptional items)	88.67	110.90	417.17	94.63	152.47	457.09
3	Net Profit / (Loss) for the period before tax (after Exceptional items)	88.67	110.90	417.17	94.63	121.58	472.38
4	Net Profit / (Loss) for the period after tax (after Exceptional items)	65.03	82.19	310.80	67.89	89.39	349.26
5	Total Comprehensive Income for the period (Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	64.00	81.61	308.20	66.81	88.76	345.27
6	Paid-up equity share capital (Face value of ₹ 2 each)	29.03	29.98	29.03	29.03	28.98	29.03
7	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance Sheet of the previous year *	-	-	-	-	-	-
8	Basic EPS (₹) (Face value of ₹ 2 each) (not annualized)	4.48	5.67	21.42	4.91	6.20	24.69
9	Diluted EPS (₹) (Face value of ₹ 2 each) (not annualized)	4.4/	5.55	21.3/	4.89	6.18	24.5/

(* Reserves excluding revaluation reserve of the previous year ended 31st March 2024 as per Standalone balance sheet is Rs. 2,593.70 Crores and that as per Consolidated balance sheet is Rs. 2,647.22 Crores

Notes:

- The above is an extract of the detailed format of standalone and consolidated financial results for the quarter and nine months ending 31st December 2024 filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 including amendments thereunder. The full format of the standalone and consolidated financial results for the quarter and nine months ending 31st December 2024 are available on the Stock Exchange websites (www.bseindia.com and www.nseindia.com) and on the Company's website (www.kirloskaroilengines.com).
- The above extract of standalone and consolidated financial results for the quarter and nine months ending 31st December 2024 are reviewed and recommended by the Audit Committee and approved by the Board of Directors of the Company in their respective meetings held on 11th February 2025 and are subjected to a "Limited Review" by the Statutory Auditors of the Company.
- The Board of Directors in its meeting held on 11th February 2025 has declared an interim dividend of Rs. 2.50/- (125%) per equity share of Rs. 2/- each for the year ended 31st March 2025. The record date for payment of interim dividend is 21st February 2025.

DALMIA BHARAT SUGAR AND INDUSTRIES LIMITED
Regd. Office : Dalmiapuram - 621 651, Distt. Tiruchirappalli (Tamil Nadu)
Phone : 011 23465100, Fax (011) 23313303
Email : sec.corp@dalmiasugar.com . Website : www.dalmiasugar.com . CIN : L15100TN1951PLC000640
Extract of unaudited Consolidated Financial Results for the quarter and period ended 31-12-2024

(₹ in Crore except earning per share data)

S.No.	Particulars	For the quarter ended			For the period ended		
		31-12-2024	30-09-2024	31-12-2023	31-12-2024	31-12-2023	31-03-2024
		Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from Operations	864.01	942.37	610.12	2782.21	2240.74	3027.98
2	Net Profit / (Loss) for the period (before Tax, Exceptional and/or Extraordinary items.)	75.86	37.89	95.65	188.77	256.88	363.41
3	Net Profit / (Loss) for the period before Tax (After Exceptional and/or Extraordinary items.)	75.86	37.89	95.65	188.77	256.88	363.41
4	Net Profit / (Loss) for the period after Tax (After Exceptional and/or Extraordinary items.)	59.51	66.18	64.92	180.44	181.16	272.47
5	Total Comprehensive Income for the period (comprising profit/loss) for the period (after tax) and other comprehensive income (after tax))	13.56	94.74	27.34	126.84	267.14	265.66
6	Equity Share Capital	16.19	16.19	16.19	16.19	16.19	16.19
7	Earning per Share (face value of ₹ 2 each)	7.35	8.18	8.02	22.29	22.38	33.66
a)	Basic	7.35	8.18	8.02	22.29	22.38	33.66
b)	Diluted						

Standalone Financial Results

1	Total Income from Operations	866.80	942.48	607.28	2776.22	2237.90	3006.08
2	Net Profit / (Loss) for the period before Tax	86.69	45.42	92.84	214.12	254.06	362.68
3	Net Profit / (Loss) for the period after Tax	70.33	73.71	62.11	205.78	176.34	271.72

Notes :-

- The financial results are approved by the Board of Directors at their meeting held on February 11, 2025 after being reviewed and recommended by the audit committee. The statutory auditors have carried limited review of these financial results.
- The above is the extract of the detailed format of quarterly/nine monthly financial results filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the financial results is available on the Stock Exchange websites, www.bseindia.com and www.nseindia.com, and on the company website www.dalmiasugar.com.

For Dalmia Bharat Sugar and Industries Limited
Pankaj Rastogi
Whole Time Director & CEO

Place: New Delhi
Date: Feb 11, 2025

SHRISTI Infrastructure Development Corporation Limited
Regd. Office : Plot No. X - 1, 2 & 3, Block-EP, Sector V, Salt Lake City, Kolkata-700 091
CIN : L05922WB1999PLC049541
Phone No. : (033) 4020 2020 / 4015 4646
E-mail : investor.relations@shristicorp.com, Website : www.shristicorp.com

EXTRACT OF UNAUDITED STANDALONE AND CONSOLIDATED FINANCIAL RESULTS FOR THE QUARTER AND NINE MONTHS ENDED 31ST DECEMBER, 2024

(₹ in Lakhs)

Sl. No.	Particulars	STANDALONE				CONSOLIDATED			
		Quarter Ended	9 Months Ended	Year Ended	Year Ended	Quarter Ended	9 Months Ended	Year Ended	Year Ended
		31.12.2024	30.09.2024	31.12.2023	31.03.2024	31.12.2024	30.09.2024	31.12.2023	31.03.2024
		Unaudited	Unaudited	Unaudited	Audited	Unaudited	Unaudited	Unaudited	Audited
1	Total Income from operations	8,872.16	1,415.97	2,063.11	4,577.20	5,235.17	10,125.80	1,872.18	1,415.97
2	Net Profit / (Loss) for the period (before Tax and Exceptional item)	(927.96)	(292.70)	(1,179.20)	(1,634.00)	(3,480.38)	(5,139.07)	(927.78)	(292.84)
3	Net Profit / (Loss) for the period before Tax (after Exceptional item)	(927.96)	(292.70)	(1,179.20)	(1,634.00)	(3,480.38)	(5,139.07)	(927.78)	(292.84)
4	Net Profit / (Loss) for the period after Tax (after Exceptional item)	(913.27)	(342.32)	(1,395.65)	(1,702.43)	(3,767.24)	(5,189.53)	(913.47)	(342.46)
5	Total Comprehensive Income for the period (comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax))	910.01	(339.07)	(1,395.90)	(1,692.67)	(3,768.55)	(5,186.51)	(86.73)	(898.48)
6	Paid up Equity Share Capital (face value Rs. 10/-)	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00	2,220.00
7	Reserves (excluding Revaluation Reserves as shown in the Audited Balance Sheet)	(8,579.65)	(7,609.64)	(8,849.03)	(8,579.65)	(8,849.03)	(8,596.99)	(15,566.91)	(14,998.50)
8	Net Worth	(6,359.64)	(5,489.64)	(6,629.03)	(6,359.65)	(6,629.03)	(6,376.99)	(13,346.91)	(12,778.50)
9	Paid up Debt Capital: Outstanding Debt	39,205.85	39,718.31	45,916.63	39,205.85	45,916.63	40,736.11	39,831.90	40,366.37
10	Divid. Equity Ratio	(8.16)	(7.29)	(6.93)	(8.16)	(6.93)	(8.73)	(2.98)	(3.16)
11	Earning per Share (of Rs. 10/- each)	(4.11)	(1.54)	(6.29)	(7.67)	(6.29)	(8.29)	(0.32)	(4.47)
	(a) Basic (Rs.)	(4.11)	(1.54)	(6.29)	(7.67)	(6.29)	(8.29)	(0.32)	(4.47)
	(b) Diluted (Rs.)	(4.11)	(1.54)	(6.29)	(7.67)	(6.29)	(8.29)	(0.32)	(4.47)
12	Debt to Reimbursement Reserve	3,715.54	3,020.85	3,715.54	3,715.54	3,020.85	3,715.54	3,715.54	3,020.85
13	Debt Service Coverage Ratio	(0.58)	(0.29)	(0.21)	(0.17)	(0.14)	(0.58)	0.29	0.12
14	Interest Service Coverage Ratio	(0.95)	0.43	(0.50)	(0.24)	(0.43)	0.50	(0.95)	0.43

Note: 1. The above financial results have been reviewed by the Audit Committee and approved by the Board of Directors at their meeting held on 11th February, 2025. 2. The above is an extract of the detailed format of Quarterly Financial Results filed with the Stock Exchanges under Regulation 33 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Quarterly Financial Results are available on the Stock Exchange website i.e. BSE website (www.bseindia.com), Calcutta Stock Exchange Limited (www.cseindia.com) and the Company's website (www.shristicorp.com).

For and on behalf of the Board of Directors
Shruti Infrastructure Development Corporation Limited
Sunil Jha
Managing Director

Place : Kolkata
Dated : 11th February, 2025
financial.exp@ep.in

